



11<sup>th</sup> November 2022

The Manager
Department of Corporate Services,
BSE Limited,
Phirozee Jeejeeboy Towers,
Dalal Street, Fort,
Mumbai – 400 001

Scrip code : 511634

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of quarter and half yearly ended 30.09.2022 unaudited financial results of the Company

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of advertisement in connection with publication of unaudited financial results for the quarter and half yearly ended 30<sup>th</sup> September 2022 in the following newspapers on 11.11.2022:

Name of the Newspaper	Edition
Makkal Kural	Tamil
Trinity Mirror	English

The above copies are attached

We request you to take the above information and records.

Thanking you,

Yours faithfully,

For DUGAR HOUSING DEVELOPMENTS LIMITED

MR. LAKSHMAIAH DEVARAJULU
WHOLETIME DIRECTOR

CIN No.: L65922TN1992PLC023689

# 10 சதவிக்த இடஒதுக்கீட்டில் தி.மு.க. இரட்டை வேடம்: **வையக்குமார் கண்டனம்**

பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவர் இரட்டை திரைப்படங்களில் வேடங்களில் மாபெரும் நடித்து வெற்றியை போல், அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது கனவில் மிதந்து வருகிறார்.

"புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் படுத்துக்கொள்ளுங்கள்" என்மீது என்று ஒரு அதிபுத்திசாலி சொல்லுவது பொருளாதாரத்தில் பின் போல், தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில், தும்பை விட்டு விட்டு பிடிக்கும் கதையாக, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளையும் முதல்வர் துணைக்கு அழைக்கிறார்.

ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய கொஞ்சி குலாவியபோது ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, நீட் மற்றும் 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, பூம் பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு இன்றைக்கு ஏதோ வறியவர்களைக் காக்க அவதாரம் எடுத்தது போல் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார் இந்த முதலமைச்சர்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2006–ம்

செய்திருந்தனர்

SAVERA

ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ் – திமுக கூட்டணியிலான மத்திய அரசு.

கமிஷன் அளித்த அந்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிாஸ் திமுக மத்திய அப்போது, திமுக கூட்டணி அரசு. சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை. இந்த சட்டத்தைத்தான<u>்</u> தற்போதைய பாரதீய ஜனதா அரசு 2019–ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

ஏன் இந்த நடிப்பு?

காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொண்ட திமுக கொள்கையாகக் தற்போது ஜனதா தேவையில்லை என்பதால் சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

சட்டத்திற்கு எதிரான இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் நடந்தபோது, நம்முடை*ய* எப்படியெல்லாம் வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தாமல், வாதிட்டு தாந்தோன்றித்தனமாக -வழக்கின் மூக்கறுபட்ட தீர்ப்பு வந்தபிறகு, தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?

நிலையில் சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் திமுகவின் தயவால் அங்கு இடம் பெற்றவை. அவைகளில், கட்சிகளான இரண்டு பிரதான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை பொருளாதார இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

### அண்ணா தி.மு.க. நிலை

அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை எந்தவொரு *ஒதுக்*கீடாக இருந்தாலும் எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 6.9 சதவீத ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சனை வந்தபோது, புரட்சித்தலைவி அம்மா அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அழைத்துச் சென்று டெல்லிக்கு பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

9–வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புரட்சித்தலைவி அம்மாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார்.

அரசின் தலைசிறந்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆட்சிக்கு வந்தால் கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ் – திமுக மத்தியில் ஆட்சி கூட்டணி செய்தபோது கொண்டு வந்த இந்த அடிப்படையிலான பொருளாதார இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு, மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்துக் கலைவர் கூட்டக்கை கூட்டுகிறோம் என்ற இந்த திமுக வின் கபட நாடகத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நிராகரித்துள்ளது. அடிப்படையிலான, வரவேற்பதாகவும்

மேலும், அரசியல் சாசன சட்டத்தின்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எளிய மக்களுக்காக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பங்கமும் வராமல் பார்க்கும் வேலையையாவது முதலமைச்சர் உறுதியோடு மேற்கொள்ள வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளையும், வழக்கறிஞர்களையும் வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட திமுக அரசை



Regd. Office : 146, Dr. Radhakrishnan Road, Chennai - 600 004. Phone : 044 - 2811 4700. Fax : 044 - 2811 3475.

#### STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30th SEPTEMBER, 2022

ADR, VPM

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற

தேசிய சட்டசேவை நாள் விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மை

அமாவு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான

பூர்ணிமா தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி

தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள்

ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள்

QUARTER AND HALF TEAR ENDED 30th SEPTEMBER, 2022								
SI. Bodioslava		For the Quarter ended			For the Half Year ended		For the Year ended	
No.		30.09.2022 (Unaudited)	30.09.2021 (Unaudited)	30.06.2022 (Unaudited)	30.09.2022 (Unaudited)	30.09.2021 (Unaudited)	31.03.2022 (Audited)	
1	Total Income from Operations (including Other Income)	1,536.12	795.31	1,490.11	3,026.23	1,273.96	3,299.07	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	361.24	(10.36)	364.33	725.57	(155.73)	(49.73)	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	629.28	(30.67)	364.33	993.61	(176.04)	(70.04)	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	528.02	(30.67)	310.01	838.03	(176.04)	(80.28)	
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	581.96	(12.00)	335.99	917.95	(72.14)	(30.12)	
6	Equity Share Capital (Face Value of Rs.10 each)	1,192.80	1,192.80	1,192.80	1,192.80	1,192.80	1,192.80	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-		_	-	_	4,578.53	
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) (*not annualised)							
	(i) Basic (ii) Diluted	4.43 4.43	(0.26) (0.26)	2.60 2.60	7.03 7.03	(1.48) (1.48)	(0.67) (0.67)	

1) The above Unaudited Financial Results (as per Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations) have been reviewed by the Audit Committee of the Board and subsequently approved by the Board of Directors at its meeting held on 10th November, 2022.

2) The statutory auditors have reviewed the financial results for the Quarter and Half-year ended 30th September, 2022 as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 and the related report does not have any impact on the above Unaudited Financial Results and notes thereo 3) In view of inherent seasonality of the hospitality sector, the financial results for the Quarter and Half Year/ period are no

indicative of the full year's expected performance and any periodic comparison should take this into considerati 4) The above is an extract of Unaudited Financial Results for the Quarter and Half-vear ended 30th September 2022 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full Unaudited Financial Results for the Quarter and Half-year ended 30th September, 2022 are available or www.bseindia.com.www.saverahotel.com.

5) Reserves includes revaluation reserve existing prior to 1st April 2016 amounting to ₹ 1,334.86 lakhs and to the aforesaid extent the balance in the said reserve cannot be distributed to the shareholders as dividend

6) The Company has only one operative segment and operates only in India viz., hoteliering and hence segment reporting 7) During the Quarter and Half-Year ended 30th September 2022, the Company has sold a land not currently in use for a sale

nsideration of ₹ 1,050 lakhs and made a profit amounting to ₹ 268.04 lakhs on the sale. The gains have been treated as ar exceptional item during the current period.

8) The business for the previous periods/year was severly impacted since the outbreak of COVID-19 pandemic in March 2020. The Company has assessed the possible impact of COVID-19 in preparation of the financial results, including but not limited to its assessment of liquidity and going concern assumption, recoverable values of its financial and non-financial assets and impact on revenues and costs. Based on the current estimates, the Company does not expect any significant impact on the carrying values of its assets. The impact of Covid-19 may be different from that estimated as at the date of approval of these financial results and the Company will continue to closely monitor any material changes to future economic conditions. Accordingly, the financial results of the Company have been prepared on a going concern basis.

9) During the current Quarter and Half-year ended, the Company saw strong rebound in its business aided by leisure trave and gradual pickup in business travel. Due to high pace of vaccination, easing of COVID restrictiors and pent-up demanc esulted in recovery, mainly in leisure travel, in the second and third quarter of FY 2021-22.

Place : Chennai A. Sudhakar Reddy Date: 10 November, 2022 Chairman of the Board Meeting

## <u>பெயர் மாற்றம்</u>

ട/ലെ. Chulanga Ishan Ama, பிறந்த தேதி: 19.05.1993 பிறந்த ஊர்: சென்னை வசிப்பிடம் பழைய எண். 8/2, புதிய எண்.21/2, பெரிய தம்பி 2வது தெரு, இராயபுரம், சென்னை- 600 013 இனி முகர்கொண்டு LINDA PERERA என்று

அமைக்கப்படுவேன். J LINDA MAGDELINE

26வது உரிமையியல் நீதிமன்றம் ிக்குளம், சென்*வ* E.P.No. 1897/2019

M. பத்மநாபன்

vs 1) M. சேகர், த/பெ. முனுசாமி 2) M. லோகநாயகி க/பெ. முனுசாமி Both residing at:

நெ. 17/35, ஜவகர் நகர், 3வது மெயின் ரோடு, சென்னை - 600 082 மேற்படி இந்த வழக்கை ஆணை வைத்திருப்பவர் தாக்கல் வைத்திருப்பளா செய்திருக்கும் நிலையில் 1வது தீர்ப்பு கடனாளி ஆஜராவதற்கு 29.11.2022 அன்று வாய்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி 26வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தின் முன் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபணையை தெரிவிக்கவும். ஆட்சேபணைய தொளிக்கவும். தவறும்பட்சத்தில் ஒருதலைபட்சமாக வழக்கு தீர்மானிக்கப்படும் என்று இதந் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

D. ரமேஷ் Decree Holder/Petitioner

IIIவது நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈட்டு தீர்ப்பாயம்

MCOP.No. 4763/2021 ...Decree Holder/Petitioner

எதிர் 1) A.Akbar

2) Bharti AXA General Insurance Co.Ltd

1) A.Akbar, No.22, Elangovadigal Street, Nanganallur, Chennai

2) Bharti AXA General Insurance Co.Ltd. No.162, 2nd Floor. Spencer Plaza Opposite, Roymond Shoroom, Anna Salai, Chennai–02 மேற்படி வழக்கானது தங்களின் வருகைக்காக வரும் 19.12.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. எனவே மேற்படி தேதியன்று மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது தங்களது

வழக்கற்குர் மூல்மோ ஆஜராக வேண்டும்.நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகா பட்சத்தில் மேற்படி

வழக்கானது தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும்

வழக்கறிஞர் மூலமோ வேண்டும்.நீங்கள் நீத

என்பதை அறியவும்.

V Chellammal மனுதாரர் வழக்கறிஞர்

ஆனூராக

## வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: திருவொற்றியூரில் குப்பன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்

திருவொற்றியூரில் வாக்காளர் பட்டியல் பார்ப்பதற்காக திமுக அண்ணா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்ணா திமுக அவைத்தலைவர் சாரதி பார்த்திபன் முன்னிலையில் பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.குப்பன் தலைமையில் நடைபெற்றது**.** 

கூட்டத்தில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வட்ட செயலாளர்களிடம் முன்னாள் கே.குப்பன் പ്പെടും வழங்கி பேசியதாவது:-

வட்ட செயலாளர்களுக்கு வார்டில் சேர்ப்பதும் வாக்குகளை இல்லாத வாக்குகளை நீக்குவதும் முக்கியமான பணி. வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் போது அதே பகுதியில் உள்ளவர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். யாரேனும் மாறுதல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு கட்சியையும் ஏமாற்றுவதாக அர்த்தம். உங்களால் முடியவில்லை என்றால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் ஏற்பாடுகள் செய்து தருகிறோம்.

வாக்குச்சாவடி நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த பணியை முறையாக செய்தால் தான்

விளம்பரத்தில்

ஏல திருத்தம்

8.11.22 மற்றும் 9.11.22 ஆகிய தேதிகளில் வெளியான பாஃப்னா

B.Santhosh Kumar அடகு வணிகர்

நடக்க வேண்டிய ஏலம் 23.11.2022 தேதிக்கு மாற்றப்பட்டது. எனவே

ചക്കേൽ 23.11.2022 என்ற மாற்றி

வாசிக்கவும். Mahavir அடகு வணிகர்

விளம்பரத்தின் முகவரியில் 1, 1

T.A.Kovil Street, என்று தவறுதலாக பிரசுரம் ஆகியுள்ளது. அதனை 1, T.A.Kovil Street, என திருத்தி

பொது அறிவிப்பு

கோயம்புத்தூர், வெள்ளலூர், எஸ்.ஆர். நகர், கத

எண்.24-ல் வசிக்கும் எனது கட்சிக்காரர் எம்.ஜி

ராஜா அருண் மொழி (வயது 41), த/பெ. (லேட்

திரு. எம். கணபதி இதன் மூலம் தெரிவிப்பத

தேவகோட்டை சார் பதிவு அலுவலகத்தில் 954/2009 என்ற ஆவண எண் கொண்டு பதில

செய்யப்பட்ட அசல் பரிசு பத்திரம் மற்றும் 54/199

என்ற ஆவண எண் பதிவு செய்யப்பட்ட அசக உயில் பத்திரம் ஆகியவற்றை எனது கட்சிக்கார

ஜெராக்ஸ் எடுத்து விட்டு அதை மோட்டா

காமராஜர் சாலை, சிங்காநல்லூர், கோயம்புத்தூரில்

கயகப்படுத்தியிருந்தாலோ அதை மேற்கன்

Advocate & Central Government Notary Public

No.2. 4th Street, Chinna Rajapillai Garden.

Cell: 98411 22650

ஏல அறிவிப்பு

Nikitha M Jain, 58/29, E.V.K.Sampath Road, BBC

Spring Field Apts, C-Block, 1st Floor, Vepery, Chennai-600 007

என்ற விலாசத்தில் உள்ள தங்கம்,

பொருட்கள் நாள் 15.11.2022 அன்று காலை 11 மணியளவில்

கோடம்பாக்கம்

விலாசத்தில் அரசு ஒப்புதல் பெற்ற

Sneha M Jain, 58/29, E.V.K.Sampath Road, BBC

Spring Field Apts, C-Block, 1st Floor, Vepery, Chennai-600 007

என்ற விலாசத்தில் உள்ள தங்கம்,

வைரம் மற்றும் வெள்ளியான பொருட்கள் நாள் 14.11.2022

அன்று காலை 11 மணியளவில் நெ.30, கோடம்பாக்கம் ரோடு,

விலாசத்தில் அரசு ஒப்புதல் பெற்ற மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக

REFORE THE ILSMALL

CAUSES COURT AT CHENNAI MCOP No. 780/2022

Rajini, W/o.(Late) Babu No.4/39, Pillaiyar Kovil Street,

Sudhakar K.N., S/o.Nagabushanam, No.25,

Reeshmar Street, Kennady Beeshmar Sures, ... Garden, Puducherry Respondent

Please take notice that the Petitioner has filed the above case for compensation against you. The matter was listed, before the II Small Causes Court

Chennai and this Hon'ble

22.11.2022 at 10.30 a.m.

J.S.V.S.Sarveshwara Rao,

Counsel For Petitioner

...மனுதாரர்

ஆஜராசி

either by yourself or through an advocate, failing which the above matter will be decided In your

வருவாய் கோட்டாட்சியர்

மற்றும் உட்கோட்ட நடுவர் நீதிமன்றம் தாம்பரம்

ந.க.எண். 3196/**இ**/2022 E. சசிகலா, நெ.28, அருள் நகர்,

4வது குறுக்கு தெரு, அனகாபுத்தூர், சென்னை–600 070 ...மனுத

மனுதாரர் தனது கணவர் V. எட்டியப்பன், நெ.28, அருள் நகர், 4வது குறுக்கு தெரு, அனகாபுத்தூர், சென்னை–600

29.05.2020 அன்று இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய் தவறியதால் தற்போது

மேற்படி இறப்பு பதிவுச் செய்ய எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவின்

பேரில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்கு மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது

ந்துமன்றத்துல் தோல்லோ வழக்கறிஞர் மூலமோ தெரிவிக்க வேண்டியது

அறிவிக்கப்படுகிறது.

absence.

அனகாபுத்தூர், 

Court had ordered notice you returnable by 22.11.2022 Kindly appear before the II Small Causes Court At Chennai

மேட்டுப்பாளையம், மாம்பலம், சென்னை–33

எலம் போடப் படும்.

Tiruvallur-600 067

ர்ஸ் போஹ்ராஸ் **மெஸாஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீாஸ்** ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக

வைரம் மற்றும்

மேட்டுப்பாளையம், மாம்பலம், சென்னை–*33* 

ஏலம் போடப் படும்.

படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் N. Rajendiran, M.A.,M.Ed.,B.L.,

முயற்சி செய்து இந்த ஆவணத்தை தேடியும் அது கிடைக்கவில்லை னட சொத்து தொடர்பான அசு

கண்டெடுத்தாலோ அல்லத

ாணாமல் போய்விட்டது.

விளம்பரத்தில் 11.11.2022

... ஆக்ஷீனியர்ஸ்

தேர்தலில் வெற்றி பெற முடியும். இதுதான் முக்கியமான பணி. மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதி எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மகளிர்க்கு மாதந்தோறும் பணம் வழங்க பட்டியல் தெரிகிறது. தயாரிப்பதாக இந்த பட்டியலில் லட்சக்கணக்கானவர்கள் விடுபடுவார்கள். அவர்களெல்லாம் நமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

வருகின்ற தேர்தலில் எனவே அண்ணா திமுக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. நாம் முறையாக தேர்தல் பணியை செய்ய வேண்டும். அம்மா நினைவு புரட்சித்தலைவர் நினைவு

நாள், அம்மா பிறந்தநாள் விழாக்கள் வருகின்றன. அதற்கு பகுதியில் தலைவர்கள்

உதவிகள்

11-11-2022

வழங்குங்கள். மக்களோடு எப்போதும் தொடர்பில் இருங்கள். இவ்வாறு குப்பன் பேசினார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே.கார்த்திக், முல்லை ராஜேஷ், ஸ்ரீதரன், வேலாயுதம், சரவணன், சச்சிதானந்தம், ஜோசப், சின்னசேக்காடு சிவகுமார், பிரகாஷ், வக்கீல் பட்டாபி, மணிவண்ணன், ஜெசிந்தா புகழேந்தி, பாபாஜெயபால்,

மச்சவேல், ரங்கநாதன், ராஜேந்திரன்

உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நல**த்**திட்ட

வைக்கு

#### 🗓 National நேஷ்னல் பிளாஸ்டிக் டெக்னாலஜிஸ் லிமிடைட் திரு காம்ளக்ஸ், 44, பாந்தியன் ரோடு, எழும்பூர், சென்னை – 60 (CIN:L25209TN1989PLC017413)

30-09-2022 அன்றுடன் முடிந்த காலாண்டு / அறையாண்டுக்கான தனிப்பட்ட தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் பற்றிய அறிக்கை

முடிந்த காலாண்டு முடிந்த அரையாண்டு முடி 30.09.2022 | 30.06.2022 | 30.09.2021 | 30.09.2022 | 30.09.2021 | 31.03.202 த.ஆகாதது த.ஆகாதது த.ஆகாதது த.ஆகாதது த.ஆகாதது த.ஆனத 1 செயல்பாடுகளில் இருந்து மாத்த வருமாணம் (இதர வருமானம் உட்பட) 5.606.42 4,544,45 3,842.93 10.151.02 6,127.64 13373.3 நடப்பு காலத்துக்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற 205.63 174.66 140.30 380.29 239.96 494.30 ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு முந்தையது) நடப்பு காலத்துக்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முந்தை மற்றும் விலக்கு பெற்ற நகங்கள் மற்றும் /அல்லது சிறப்பு 205.63 174.66 ரகங்களுக்கு பிந்தையது) 129.64 145.51 363.24 வரிக்கு பின் நிரக லாபம் காலாண்டு / அரையாண்டு மற்றும் ஆண்டிற்கான மொத்த வருமானம் (வரிக்குபின் வட்டி கட்டுப்படுத்தாதது) 607.83 607.83 607.83 607.83 607.83 607.83 சமபங்கு மூலதனம் (செலுத்தப்பட்டது) 7 பங்கு மற்றும் பிறபங்கு (மறுமதிப்பீடு விலக்கு) 2.608.05 2,473.41 2,112.85 2,608.05 2,212.51 2332.90 பங்கு ஒன்றின் வருவாய் சிறப்பு ரகங்களுக்கு முந்தையது மற்றுப் பிந்தையது தலா ரூ.10/- அடிப்படை மற்றும் தீட்பம் குறைந்தது

குறிப்பு: 1. மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEB! (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கிற், மங்கு வாத்தக நிறுவனங்களில் அரக்க கிறப்பட்ட நிதிநிலை முடிவுகளின் விரிவான படிவத்தின் கருக்கமான அறிக்கையான கருக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்குக்கத்தின் முழுப்புக்கு அறிக்கையான அறிக்கையான அறிக்கையான அறிக்கையான அறிக்கையான அறிக்கத்தின் முழும் அறிக்கத்தின் முழுப்புக்கு அறிக்கத்தின் முழுவுக்கு அறிக்கத் மறிக்கத்தின் முழுவுக்கு அறிக்கத்தின் முழுவுக்கு அறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் விருக்கு கடியக்குக்கு கடியக்குத்தின் கணக்கியல் தெறியீட்டு முறைகள் அறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் கிறிக்கு கணக்கியல் தெறியீட்டு முறைகள் இதிக்கை முடிவுகள் இந்திய கணக்கியல் தெறியிட்டு முறைகள் மறிக்கு கடியக்குத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் குறிக்கத்தின் மறிக்கத்தின் மறிக்கத்தின் கணக்கியல் தேறியிட்டு முறைகள் குறிக்கத்தின் கணக்கியல் தேறியிட்டு முறைகள் மறிக்கத்தின் மறிக்கத்தின் கணக்கியல் தேறியிட்டு முறைகள் முறிக்கத்தின் கணக்கியல் குறிக்கத்தின் கணக்கியல் குறிக்கத்தின் கணக்கியல் குறிக்கத்தின் கணக்கியல் குறிக்கத்தின் கணக்கியல் குறிக்கத்தின் கணக்கியன் குறிக்கத்தின் கணக்கியன் குறிக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்குக்கத் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்குகத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்குக்கத்தின் கணக்கியக்குக்கத்தின் கணக்கியக்கத்தின் கணக்கியக்குக்கத்தின் கணக்கியக

தயார்க்கப்பட்டுள்ளது. கம்பெனியானது வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்திகள் என்ற வணிகபிரிவில் செயல்படுகிறது நடப்பு காலத்திற்கான பிரிவுகளை ஊர்ஜிதப்படுத்துவதற்காக தேவையான இடங்களில் முந்தைய கால முடிவுகள் மறுபிரிவு செய்து காட்டப்பட்டுள்ளது.

### துகார் ஹவுசிங் டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட்

துகார் டவர்ஸ், 7வது தளம், 34(123), மார்ஷல்ஸ் ரேரடு, எழும்பூர், சென்னை–600 008 CIN : L65922TN1992PLC023689

30.09.2022ல் முடிந்த காலாண்டு மற்றும் அரை ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத முடிவுகள் அறிக்கை சுருக்கம்

(மடிந்த காலாண்டு முடிந்த அரையாண்டு முடிந்த ஆண்டு \_\_\_\_\_\_\_ \_\_\_\_\_\_\_\_\_\_ (தணிக்கை யாகாதது) யாகாதது) யாகாதது) செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்) காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு (ழன்) காலத்திற்கான நிகா லாபம்/(நஷ்டம்) அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) காலத்திற்கான மொத்த ஒருங்கிணைந்த வருமான (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) 300.00 சமபங்கு மூலதனம் பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10)

SEBI (பட்டியல் மற்றும். இகா வெளியீடு கேவைகள்) விகிகள் 2015. விகி 33ன் கீம் ஸ்டாக் ஏக்சேஞ்சுகளில் காக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது.

காலாண்டுக்கான கணிக்கை செய்யப்படாக கனியான நிகிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்

இணையதளம் (www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.dhousingl.com) உள்ளது.

இடம் : சென்னை தேதி: 10.11.2022 துகார் ஹவுசிங் டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட்டுக்காக முழு நேர இயக்குநர்

SAKSOFT

(தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் டைலூட்டட்

பதிவு மற்றும் கார்ப்பரேட் அலுவலகம்: குளோபல் இன்போசிட்டி பார்க், 2வது தளம், பிளாக்–A, எண். 40, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, சென்னை –600 096. Phone: +91-44-24543500,

தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் சுருக்கம்

1. முக்கிய தனியான நிதிநிலை தகவல் விற்று முதல் வருவாய் 925.05 1.464.68 854.15 1.372.23

வ்வொரு சமபங்குகள் முழுவதும் செலுத்தப்பட்ட ஒப்வொன்றும் ரூ.1/- (ரூபாய் ஒன்று ம பிரிக்கப்பட்டன. நடப்பு காலாண்டின் ஒரு பங்குக்கான வருவாய் (EPS) எண்கள் மற்றும் மேலே வழங்கப்பட்ட அனைத்து ஒப்பீட்டு காலங்களும் மேலே குறிப்பிட்டுள்ள பங்கு பிரிவின் விளைவைக் கொடுக்க மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

வடிவம் கம்பெனியின் இணையதளம் www.saksoft.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ்சுகளின் இணையதளம் www.nseindia.com and www.bseindia.comல் உள்ளகு.

4. நவம்பர் 10, 2022 அன்று நடைபெற்ற அதன் குழுக் கூட்டத்தில், முழுமையாக செலுத்தப்பட்ட ரூ. 1/–பங்கின் முக மதிப்பில் ஒரு

டெராபாஸ்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் முழுப் பங்குகளையும் அக்டோபர் 2022 முதல் வாங்கியது. இது த்ரீ சிக்ஸ்ட்டி லாஜிகா டெஸ்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாக மாற்றுகிறது. மற்றும் சாக்சாப்ட்

### சாக்சாப்ட் லிமிடெட்

Email: investorqueries@saksoft.co.in: website: www.saksoft.com

செப்டம்பர் 30, 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் அரை ஆண்டுக்கான

			(ლ	. லட்சத்தில்)
வி வரங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2022	முடிந்த 6 மாதங்கள் 30.09.2022	முடிந்த காலாண்டு 30.09.2021	முடிந்த 6 மாதங்கள் 30.09.2021
	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது
மொத்த வருமானம்	16,697.05	31,816.83	11,470.91	22,431.56
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	2,584.85	4,882.81	1,709.94	3,792.09
வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	2,584.85	4,882.81	1,709.94	3,792.09
வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	1,932.07	3,712.53	1,309.27	3,078.03
காலத்திற்கான ஒட்டுமொத்த வருமானம் (காலத்திற்கான மாய்/[நஷ்டம்] (வரிக்கு பின்) மற்றும் இதர ஒட்டு மொத்த வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது	1,514.54	2,911.60	953.73	2,972.32
சமபங்கு மூலதனம்	1,056.40	1,056.40	997.15	997.15
பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம்(பங்கு ஒன்றின் முகமதிப்பு ரு.10) (தொடரும் மற்றும் கைவிடப்பட்ட செயல்பாடுகளுத்காக)				
(ஏ) அடிப்படை (ரூ.)	1.93	3.71	1.31	3.09
(பி) டைலூட்டட் (ரூ.)	1.78	3.42	1.20	2.85
குறிப்புகள்:				

2. நடப்பு காலாண்டில், செப்டம்பர் 26, 2022 முதல் முழுவதும் செலுத்தப்பட்ட ரூ.10/– (ரூபாய் பத்து மட்டும்) முக மதிப்புள்ள

. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் நவம்பர் 12, 2022 அன்று ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்ட செப்டம்பா் 30, 2022–ல் முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் முழுமையான

சம பங்கிற்கு (35%) ரூ. 0.35ஐ இடைக்கால ஈவுத்தொகையை நிறுவனம் அறிவித்துள்ளது.

5. சாக்சாப்ட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான த்ரீ சிக்ஸ்ட்டி லாஜிகா டெஸ்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட்டின் துணை நிறுவனத்திலிருந்து விலகுகிறது.

இடம்: சென்னை தேதி : நவம்பர் 10, 2022 

### Power tariff cut for micro, small Singh takes charge as SRIy & medium industries

The TN government on Wednesday announced a reduction in the peak hour electricity charges for micro, small and medium enterprises (MSMEs) in the state to 15% from 25%. The revised tariff which had come into force from September 10 led the MSMEs to pay higher tariff during peak hour.

In a big relief for the MSME sector, peak hour electricity consumption charges have been reduced from 25% to 15% for low tension IIIB category.

In an order dated November 8, the government said the decision was taken after representations from the MSME sector. TNERC is to provide subsidy to Tangedco to compensate for the revenue loss.

On September 10 this year, peak hour consumption charges and fixed charges were for the first time introduced in with minimal orders.

the LT-IIIB category, which includes micro, small and medium enterprises. Peak hour charges are levied on LT-IIIB category between 6 am and 10 am and 6 pm and 10 pm. The MSME department said that the

reduction in tariff will benefit the sector, which has been a big employer and plays a crucial role in economic growth. K E Raghunathan, chairman of the Association of Indian Entrepreneurs, said reduction of peak hour charges was not enough; they should be completely

waived for LT III-B consumers. The reduction was negligible as MSMEs would still have to pay Rs.7.72 per unit compared to Rs.7.87 earlier.

Raghunathan said the manifold hike in fixed charges had come as a blow to MSMEs, which were already struggling

## Prestige Group marks milestones, announces new projects

Chennai, Nov 11: Riding on the back of two very strong quarters this financial year, Prestige Group, moves from real estate developers are strength to strength as they gear up to handover tial projects that will add

ects across their fortress, South India. The upcoming developments by one of the top leading some promising residenan entourage of proj- to the landscape of Ben-

## **Aptus Value Housing net rises 52%**

Aptus Value Housing Finance India NSE -1.01 % on Tuesday reported a 52 per cent jump in its net profit at Rs 242 crore for the first half ended September 2022 of the current fiscal.

Commenting on the results, M Anandan, Chairman & Managing Director, Aptus Value Housing Finance India "During Limited, said, H1FY23, we disbursed Rs. 1,129 crores register-

Chennai, Nov 11: ing a growth of 69% year on year. We have built a strong branch network of 213 branches to deliver quality service to our customers. The Company is well capitalised with a net worth of Rs. 3175 crores. As on Sep 30, 2022, we have maintained sufficient on balance sheet liquidity of over Rs. 1000 crores without including undrawn sanctions of galuru and Kochi among other cities.

Prestige Group is setting a benchmark with the completion & handover of 12.64 mn sq ft of residential projects. Out of which, one of the biggest and the most iconic project- Prestige Jindal City, is completing and handing over 3500+ homes.

Speaking on the momentous occasion, Irfan Razack, Chairman, and Managing Director, of Prestige Group said, "The calendar for this month is all about upcoming project announcements in the cities we call home. Our promise remains fulfilled as we provide aspirational homes to our customers with every development we add to our name. We live and deliver to our belief that 'Customer is King'.



### **DUGAR HOUSING DEVELOPMENTS LIMITED**

Dugar Towers, 7th Floor, 34 (123) Marshalls Road, Egmore, Chennai-600008 CIN: L65922TN1992PLC023689

Rs.500 crores from Na-

tional Housing Bank.

Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and half year ended 30.09.2022

		Quarter Ended Half year ended Year En			Half year ended			
Particulars	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022		
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)		
Total Income from operations (net)	5.62	3.77	0.00	9.39	0.00	0.00		
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	-0.82	-4.35	-2.84	-5.17	-10.56	-23.10		
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	-0.82	-4.35	-2.84	-5.17	-10.56	-23.10		
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	-0.82	-4.35	-2.84	-5.17	-10.56	-23.10		
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-0.82	-4.35	-2.84	-5.17	-10.56	-23.10		
Equity Share Capital	300.00	300.00	300.00	300.00	300.00	300.00		
Earnings per Share (before ex- traordinary items (of Rs.10/- each) for continued and discontinued operations								
Basic and Diluted	-			-		-		
Note:								

1. The above is an extract of the detailed format of the Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.

The full format of the Quarterly Standalone Unaudited above extract of Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com) and on the Company's website (www.dhousingl.com)

**PLACE: CHENNAI** DATE: 10-11-2022

Profit/( Loss ) after tax

Date: November 10, 2022

BY ORDER OF THE BOARD For Dugar Housing Developments Limited WHOLETIME DIRECTOR



### **SAKSOFT LIMITED**

CIN: L72200TN1999PLC054429 Read & Corp. Office: Global Infocity Park, 2nd Floor, Block - A.No 40 Dr MGR Salai, Kandanchavadi, Perungudi, Chennai: 600 096. Ph: +91-44-24543500; Email: investorqueries@saksoft.co.in; website: www.saksoft.com

**Extract of Statement of Consolidated Unaudited Financial Results for the** 

Quarter and Half Year ended September 30, 2022

				( Rs. In Lakns )
Particulars	Quarter ended 30.09.2022	Six Months ended 30.09.2022	Quarter ended 30.09.2021	Six Months ended 30.09.2021
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited
Total Income	16,697.05	31,816.83	11,470.91	22,431.56
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary Items)	2,584.85	4,882.81	1,709.94	3,792.09
Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary Items)	2,584.85	4,882.81	1,709.94	3,792.09
Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and /or Extraordinary Items)	1,932.07	3,712.53	1,309.27	3,078.03
Toal Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	1,514.54	2,911.60	953.73	2,972.32
Equity Share capital	1,056.40	1,056.40	997.15	997.15
Earnings Per Share (of Rs. 1/- each) (for continuing and discontinued operations)-				
(a) Basic (Rs.)	1.93	3.71	1.31	3.09
(b) Diluted ( Rs.)	1.78	3.42	1.20	2.85
Notes : 1.Key Standalone financial information				
Turnover	5,452.82	10,240.62	4,252.04	7,697.27
Profit/( Loss ) before tax	925.05	1,464.68	854.15	1,372.23

During the quarter, the equity shares of the Company were split/sub-divided such that each equity share having face value of INF (Rupees Ten only) fully paid-up, was sub-divided into ten (10) equity shares having face value of INR 1/- (Rupee one only) each fully paid-up with effect from September 26, 2022 (Record date). The Earnings per share (EPS) numbers of the current quarter and all comparitive periods presented above have been restated to give effect of the share split mentioned above.

751.59

1.149.20

- The above is an extract of the detailed format of the Financial results for the guarter ended September 30, 2022 filed with the Stocl Exchanges on November 12, 2022 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 . The full format of the Standalone and Consolidated Financial Results are available on the Company's Website, www.saksoft.com and or the website of the Stock Exchanges www.nseindia.com and www.bseindia.com.
- The Company at its Board Meeting held on November 10, 2022 has declared an Interim Dividend of Rs 0.35 per equity share (35%) of the Face Value of Re 1/- share fully paid up.
- Three Sixty Logica Testing Services Private Limited . a wholly owned subsidiary of Saksoft Limited acquired the entire shareholding of Terafast networks private limited effective October 2022 making it a wholly owned subsidiary of Three Sixty Logica Testing Services Private Limited . and a step down subsidiary of Saksoft Limited. Place: Chennai

Aditva Krishna Chairman & Managing Director

689.62

# **General Manager**

Chennai, Nov 11: R.N. Singh assumed charge as the General Manager of Southern Railway . An officer of IRSE cadre (Indian Railway Service of Engineers) of 1986 batch, Shri R.N. Singh has served Indian Railways and PSUs in important executive and management positions such as Divisional Railway Manager, Delhi Division, Managing Director/DFCCIL (Dedicated Freight Corridor Corporation of India Limited),. Prior to taking over as General Manager, Southern Railway, R.N. Singh held the post of Principal Executive Director/ Infrastructure, Ministry of Railways and Secretary/ Railway Board.

experience in planning than 34 years.



R.N. Singh

and execution of megainfrastructure projects such as Dedicated Freight Corridors, Major Bridges, High Speed Railway etc. and has wide exposure in various aspects of Railway management during R.N. Singh has rich his career spanning more

Naveen Gulati

at CRIS (Centre for

Railway Information

up the Data Centre,

instrumental in setting-

which acts as the nerve

centre of the data base

NAME CHANGE

MONIKA, W/o. Vinay Ranka

Residing at No.48/39, 4th Floor

Nammalwar Street, Kalvar

-600 001. shall henceforth

Sowcarpet,

24.08.1984

system of the Indian

Railways.

Date of Birth:

Systems), he was

### Naveen Gulati assumes charge as ICF GM

Chennai, Nov 11: Naveen Gulati has assumed charge as the General Manager of the Integral Coach Factory (ICF) in Chennai.

Gulati succeeds A.K. Agarwal, who was transferred as General Manager to the Rail Wheel Factory, Bengaluru. He took charge on Monday.

Gulati, belonging to the 1986 batch of Indian Railway Electrical Engineering services, had served as Chennai Divisional Railway Manager of Southern Railway and was closely associated with the project for redevelopment of the New Delhi Railway Station to make it a world class facility. During his posting

> NAME CHANGE Anandraj Vaithy

at No.8. Vvsial Street Puducherry -605001, Shal henceforth be known as **ANANDRAJ VAITHY** KRISHNAMOURTHY

Anandraj Vaithy Kirouchenamourthy

#### NAME CHANGE

Vaity Kirouchenamourthy,

Residing Street, Rajbhavan Puducherry - 605001, Shall known as henceforth be VAITY KRISHNAMOURTHY

> Vaity Kirouchenamourthy

#### NAME CHANGE Hasan Nasar Avisha Siddiga

W/o. Hassane Nazar, Date of Birth: 25.01.1996, Residing at No.44, Jasmin Nagar Karim Nagar, Puduthurai, Karaikal -609602, shall henceforth known

HASSANE NAZAR AYISHA SIDDIQA

Hasan Nasar Avisha Siddiga

#### NAME CHANGE KOSE MOHAMED - MYDEEN S/o. Kose Mohamed Date of Birth: 12.05.1951, Residing at No.9. John Navas Street Pudur llayangudi, Sivagangai Dt – 630 709. shall henceforth

known KOSE MOHAMED - MOHIDEEN PITCHAI KOSE MOHAMED - MYDEEN

PITCHA

#### NAME CHANGE MANICKAVASAGAM KUPPUSAMI, Date 24.05.1954, Residina

No.4, P S Sivasam Mylapore, Chenna -600 004, shall henceforth MANICKAVASAGAM -KUPPUSAMy

> MANICKAVASAGAM KUPPUSAMI

#### NAME CHANGE SAYEESWAR ANIRUTHO PUDUR NAGARAJAN

KUMAR. Date of Birth 06/07/1998, Residing at No.35/5, Mars Srinidhi Apartments, 2nd Cross Street, AVM Aveneue, /irugambakkam, 600 092, shall henceforth known as SAYEESWAR ANIRUTHO PK.

SAYEESWAR ANIRUTHO

### Bank of India cuts auto loans interest to 8.3% per annum

Chennai, Nov 11: With cars now considered a necessity rather than a luxury, Bank of India's Star Vehicle Loan Scheme offers an attractive loan for purchase a fourwheeler (old or new) with an initial interest rate of 8.30% per annum. The loan will have zero processing charges up to 31 December 2022.

Individuals and corporate entities can avail of this loan with a flexible and all EV's variants.

repayment period of up to 84 months. The Star Vehicle Loan EMI begins at as low as Rs.1, 574 per lakh, which helps ease the financial burden on borrowers.

To encourage the use of electric vehicles, Bank of India is also offering 100% financing against on-road price of Tata Naxon/Punch /All EV's Variants and Mahindra and Mahindra XUV700

## Muthoottu launches 'Safe Lock Gold Loan

To ensure safety against robbery, it is best to keep one's gold in a secured locker, whenever not in

use. In order to enable customers to safeguard their physical gold at an affordable price, Muthoottu Mini Financiers, one of the leading NBFCs in India, announced the launch

a first-of-its-kind facility that enables customers to avail the benefits of a locker by pledging any quantity of gold for a minimum loan amount of INR 100.

Mathew Muthoottu, Managing Director, Muthoottu Mini Financiers said, "With Safe lock

empower and safeguard the physical gold of each and every individual with the added benefit of availing a loan amount. We are well on our way to becoming the most preferred and one-stop financial services provider for the common man across India."

#### **SRI NACHAMMAI COTTON MILLS LIMITED** Regd.Office: No.181 "VASANTHAM", 4th Cross Street, New Fairlands, Salem 636 016. CIN: L17115TZ1980PLC000916 | Website: www.sncmindia.com

EYTRACT OF STANDALONE LINAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPT 202

				Rs. in	Lakhs		
S.No.			Quarter ended	1	Half	Year ended	
	Particulars	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.202
		Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	3605.58	3998.86	5448.43	7604.44	8724.51	20552.9
2	Net Profit/ (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(65.44)	146.39	71.80	80.95	139.32	789.1
3	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/or Extraor- dinary items)	(65.44)	146.39	71.80	80.95	139.32	789.1
4	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(66.03)	148.35	47.25	82.32	97.13	588.9
5	Other comprehensive income (net of tax)	(0.45)	(1.88)	0.78	(2.33)	1.37	(33.6
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(66.48)	146.47	48.03	79.99	98.50	555.3
7	Equity Share Capital	428.64	428.64	428.64	428.64	428.64	428.6
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	NA	NA	NA	NA	NA	2313.0
9	Earnings Per Share	, and the second					
	a. Basic	(1.54)	3.46	1.10	1.92	2.27	13.7
	b. Diluted	(1.54)	3.46	1.10	1.92	2.27	13.7

The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 10 th November'2022 and subjected to limited reviewed by the statutory auditors of the Company These statements have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules,2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act,2013 and other recognised accounting practices and policies to the extent

prescribed under section 133 of the companies Act, 2013 and other recognised accessing prescribed applicable.

The Company's operations affected due to severe price rise in the raw material cost, the company has stopped its production from 11.10.22 onwards. Now the operations have been gradually resumed.

The above is an extract of the detailed format of the Quarterly financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the website of the Stock Exchange (s) (URL: www.bseindia.com) and also on the Company's website (URL:

Previous period figures have been regrouped to conform with the classification adopted in these financial results

By order of the Board For SRI NACHAMMAI COTTON MILLS LIMITED

P. PALANIAPPAN
CHAIRMAN CUM MANAGING DIRECTOR



Regd. Off. 171 Mettupalayam Road, Coimbatore - 641 043

Website: www.cgvak.com, e-mail:investorservices@cgvak.com CIN:L30009TZ1994PLC005568

Statement of Unaudited Standalone Financial Results for the Quarter and Half year ended 30.09.2022

QUARTER ENDED HAL				HALF YEAR ENDED		
30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022	
Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1,381.25	1,235.06	945.07	2,616.31	1,727.20	3,919.00	
430.60	362.75	298.37	793.35	504.62	1,193.44	
430.60	362.75	298.37	793.35	504.62	1,193.44	
313.76	275.07	224.43	588.83	378.77	892.28	
323.62	266.53	226.53	590.15	387.31	907.05	
505.02	505.02	505.02	505.02	505.02	505.02	
6.21	5.45	4.44	11.66	7.50	17.67 17.67	
	30.09.2022 Unaudited 1,381.25 430.60 430.60 313.76 323.62 505.02	30.09.2022         30.06.2022           Unaudited         Unaudited           1,381.25         1,235.06           430.60         362.75           313.76         275.07           323.62         266.53           505.02         505.02           6.21         5.45	30.09.2022         30.06.2022         30.09.2021           Unaudited         Unaudited         Unaudited           1,381.25         1,235.06         945.07           430.60         362.75         298.37           313.76         275.07         224.43           323.62         266.53         226.53           505.02         505.02         505.02           6.21         5.45         4.44	30.09.2022         30.06.2022         30.09.2021         30.09.2022           Unaudited         Unaudited         Unaudited         Unaudited           1,381.25         1,235.06         945.07         2,616.31           430.60         362.75         298.37         793.35           313.76         275.07         224.43         588.83           323.62         266.53         226.53         590.15           6.21         5.45         4.44         11.66	30.09.2022         30.06.2022         30.09.2021         30.09.2022         30.09.2021           Unaudited         Unaudited         Unaudited         Unaudited         Unaudited         Unaudited           1,381.25         1,235.06         945.07         2,616.31         1,727.20           430.60         362.75         298.37         793.35         504.62           313.76         275.07         224.43         588.83         378.77           323.62         266.53         226.53         590.15         387.31           505.02         505.02         505.02         505.02         505.02           6.21         5.45         4.44         11.66         7.50	

1)The above is an extract of the detailed format of Quarter and Half year ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligtions and Disclosures Regulrements) Regulations, 2015. The full format of the Quarter and Half year ended Financial Results are available on the website of the Company (www.cgvak.com) and Stock Exchange website (www.bseindia.com).

2) Figures for the previous year have been regrouped/rearranged wherever necessary to correspond with current period figures.

Statement of Unaudited Consolidated Financial Results for the Quarter and Half year ended 30.09.2022

						, ,
	(	QUARTER ENDED		HALF YEA	R ENDED	YEAR ENDED
Particulars	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total income from operations	1,907.40	1,728.75	1,288.10	3,636.15	2,360.65	5,480.13
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional and Extraordinary items)	440.22	380.50	302.00	820.72	511.02	1,209.18
Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and Extraordinary items)	440.22	380.50	302.00	820.72	511.02	1,209.18
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	319.15	289.76	226.84	608.91	382.92	902.54
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	329.01	281.22	228.94	610.23	391.46	917.31
Equity Share Capital	505.02	505.02	505.02	505.02	505.02	505.02
Earnings Per Share (of 10/- each)						
Basic :	6.32	5.74	4.49	12.06	7.58	17.87
Diluted:	6.32	5.74	4.49	12.06	7.58	17.87

1)The above is an extract of the detailed format of Quarter and Half year ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligtions and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the Quarter and Half year ended Financial Results are available on the website of the Company (www.cgvak.com) and Stock Exchange website

2) Figures for the previous year have been regrouped/rearranged wherever necessary to correspond with current period figures.

For and on behalf of the Board For CGVAK Software And Exports Limited

> **G** Suresh **Managing Director & CEO**

Place: Coimbatore Date: 10.11.2022

-Sd-DIN 00600906